

॥ நர்மாஷகம் ॥

நர்மதாஷகம்

(1)

ஸவிந்஦ுஸ்தூபூஸ்஖லத்ரங்஭ங்ரஜித
 பிஷ்டூ பாபஜாதஜாதகாடிவாரிஸ்யுதம் ।
 குதாந்தாதகாலமூத்தீதிஹாரிவர்மதே
 த்வदீயபாடபங்குஜ் நமாஸி ஦ேவி நர்மதே ॥

ஸபிந்து ஸிந்து ஸாஸ்கலத் தரங்கபங்க ரஞ்ஜிதம்
 தவிஷத்ஸூ பாப ஜாத ஜாதகாரிவாரிஸம்யுதம் ।
 க்ருதாந்த தூத காலழுத பீதிஹாரி வர்மதே
 த்வதீயபாத பங்கஜம் நமாமிதேவி நர்மதே ॥

தண்ணீர் துளிகளுடன் கூடிய பிரவாஹத்தில் மோதும்
 அலைகளால் அழுகியதும், பாபமூட்டைகள் பகைவரிடம்
 போய்ச்சேருமாறு செய்யும் தண்ணீரையுடையது மான உனது
 திருவடியை, ஹே நர்மதே! நான் வணங்குகிறேன். நீயமதாதர்கள்,
 காலழுதங்கள் ஆகியவற் றின் பீதியைப் போக்கும்
 கவசமெனத்திகழ்கிறாயே!

(2)

த்வத்மூலிநீரீநமீநதிவியஸ்ப்ராயக்
 கலை மலை஘்஭ாரஹாரிஸ்வர்திர்தாயகம் ।
 சுமத்யகாநக்காக்காக்காக்காக்ஶர்மதே
 த்வதீயபாடபங்குஜ் நமாஸி ஦ேவி நர்மதே ॥

ஹேநர்மதே! நீ மத்ஸ்யங்கள், ஆஸமகள், முதலைகள்,
 சக்ரவாகப் பறவைகள் ஆகியவற் றிற்கு இடமளித்து
 நல்லதுசெய்பவள், உளிது திருவடியை வணங்குகிறேன். உனது
 தண்ணீரில் வாழும் எளிய மீன்களுக்குக்கூட திவ்ய நிலையை
 அருள்வதும், கலியில் பாபங்களை போக்கும் அனைத்து
 தீர்த்தங்களுக்கும் நாயகமாக விளங்குவதுமாகும் உனது திருவடி.

(3)

महागभीरनीरपूरपातधूतभूतलं
 धवनत्समस्तपातकारिदारितापदाचलम् ।
 जगल्लये महाभये मृकण्डुसूनुहर्ष्यदे
 त्वदीयपादपङ्कजं नमामि देवि नर्मदे ॥

मஹाकपीर नीरपूर पातहूत धूतलम्
 नमत्समस्तपात कारि तारीतापत्ताचलम्
 ज्ञकल्लये महोपये मंगुकण्ठुलूलूलू लूर्मयते
 त्वदीय पात पञ्कजम् नमामि तेवी नर्मदे ॥

मिकवुम् आम्मान इटत्तिलं पिरवाहूम् विमुवता
 सित्रुण्णु पोकिरतु पूमि, वणंकियवरीनं पापञ्कजन
 यकर्न्ऱवतुम्, आपत्तुक्कजाकिय मलवयेप्पिळप्पतुमाय
 विळंकुकिर उन्तुतिरुवय्यिय वणंकुकिरेण. हेनर्मदे!
 मिकवुम् पयन्करमान पिरलयत्तिलं मंगुकण्ठुमूनीवरीनं
 कुमाररुक्कु नल्ल इरुप्पिटम् अवीत्तायन्नेऽन्ने!

(4)

गतं तदैव मे भयं त्वदम्बु वीक्षितं यदा
 मृकण्डुसूनशौनकासुरारिसेवितं सदा ।
 पुनर्भवादिषजन्मसम्भवादिष्टुः खवमदे
 त्वदीयपादपङ्कजं नमामि देवि नर्मदे ॥

कतम् तत्तेव मे पयम् त्वत्तम् पुष्टिक्षितम् यता
 मंगुकण्ठुलूलूलू लैलैकालैरारीलैवीतम्

एता

पुनर्पवाप्ति ज्ञानमलम्पवाप्तित्वुः कवर्मदे
 त्वदीय पातपञ्कजम् नमामि तेवी नर्मदे ॥

ஹேநர்மதாதேவி! நீ மறுபிறப்பு முதலியதுன்பங்களுக்கு விலக்காக கவசம் அளிப்பவள். உனது திருவடித்தாமரை ம்ருகண்டு முனிவரின் குமாரன், சௌனகர், தேவர்கள் ஆகியோரால் தினமும் போற்றப்பட்டது. அதை நான் வணங்குகிறேன். உனது தண்ணீரைப் பார்த்தவுடனேயே எனக்கிருந்த பயம் நீங்கிலிட்டது!

(5)

அலக்ஷ்யலக்ஷகிந்ராமராஸுராடிபூஜிதா
சுலக்ஷனீர்தீர்஘ீரபக்ஷிலக்ஷகூஜிதம்।
வசிஷ்டஶிஷைப்பலாடிகர்஦்மாடிஶர்மை
த்வரீயபாடபக்ஞங் நமாமி ஦ேவி நர்மதே॥

அலக்ஷ்யலக்ஷகி கிள்ளனராமராஸாராதி பூஜிதம்
ஸாலக்ஷா நீரதீர தீரபக்ஷி லக்ஷகி கூஜிதம்।
வளிஷ்ட சிஷ்ட பிப்பலாதி கர்தமாதிசர்மதே
த்வதீயபாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே॥

கண்ணுக்குத் தேரியாதலகோபலகஷம் கிண்ணரர்கள், தேவர்கள், அஸூரர்கள் போற்றுவதும், தெளிந்து தெரியும் உனது நீரின் கரைக்கு வந்து தங்கும் பல பறவைகள் கூச்சல் கொண்டது மான உனது திருவடிகளை வணங்குகிறேன். ஹே நர்மதாதேவி! நீ வசிஷ்டர், சிஷ்டரான பிப்பலர், கர்தமர் முதலியவர்களுக்கு கோஷமம் செய்தவள் அன்றோ!

(6)

ஸநகுமாரநாசிகேதகஶயபாதிஷட்பை -
஧ृतं ஸ்வகியமானஸேஷு நாராடிஷட்பை:
ரவிந்துரந்தி஦ேவைவராஜகர்மஶர்மை
த்வரீயபாடபக்ஞங் நமாமி ஦ேவி நர்மதே॥

ஸந்த்குமார நாசிகேத கச்யபாத்ரிஷ்டபதை�
 தருதம் ஸ்வகீயமானஸெஷா நாரதாதிஷ்டபதை�
 ரவீந்து ரந்திதேவ தேவராஜ கர்ம சர்மதே
 தவதீயபாதபங்கஜம் நமாமி தேவிநர்மதோ.

ஸந்த் குமாரர் நாசிகேதர், கச்யபர், நாரதர் முதலி
 யோரால் மனதிற் கொள்ளப்பட்ட உனது திருவடித்தாமரையை,
 ஹே நர்மதாதேவி! வணங்குகிறேன். குர்யன், சந்திரன், ரந்து
 தேவன், இந்திரன் முதலியவருக்கு கோமம் தந்தவளன்றோ நீ!

(7)

அலக்லக்ஷ்லக்ஷபாப்லக்ஷஸாரஸாயுध்
 ததஸ்து ஜிவஜஞ்சுதஞ்சுமுக்திமுக்தி஦ாயகம् ।
 விரிஞ்சிவிஷ்ணுஶஸ்ரஸ்வகிய஧ாமவர்ம்
 த்வदீயபாடபக்ஞங் நமாமி ஦ேவி நம்஦ே ॥

அலக்லக்ஷ்லக்ஷபாப்லக்ஷஸாரஸாயுதம்
 ததஸ்து ஜீவஜஞ்சுதஞ்சு தந்து புக்திமுக்திதாயகம் ।
 விரிஞ்சிவிஷ்ணு சங்கரஸ்வகீயதாம வர்மதே
 தவதீய பாதபங்கஜம் நமாமி தேவி நர்மதோ॥

கண்களுக்குப் புலப்படாத லக்ஷப லக்ஷம் பாபங்
 களுக்கு நெகழ்ச்சியுள்ள ஆயுதமானதும், பின், ஜீவஜஞ்சுக்களுக்கு
 போகம், மோஷம் தருவதுமான உனது திருவடிகளைப்
 பணிகிறேன். ஹேநர்மதாதேவி! நீ பிரம்மா, விஷ்ணு, சங்கரர்
 ஆகியோரது இருப்பிடத்தை பாதுகாத்து வருபவளாயிற் ரே!

(8)

அஹ ஧ृतं स्वनं श्रुतं महेशिकेशजातटे
 किरातसूतबाडवेषु पण्डिते शठे नटे ।
 दुरन्तपापतापहारि सर्वजन्तुशर्मदे
 त्वदीयपादपக்ஞங் நமாமி ஦ேவி நம்஦ே ॥

அஹோத்ருதம் ஸ்வநம் ச்ருதம் மஹேசகேசஜாதடே
 கிராதஸ்த பாடவேஷா பண்டிதே சடே நடே ।
 துரந்த பாப தாபஹாரி ஸர்வ ஐந்து சர்மதே
 தலதீபபாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே ॥

கங்கைக்கரையில் நான் கண்டதும் கேட்பதும் உண்மை
 தான் போலும். நீ கிராதர்களுக்கும், ஸஹருக்கும், பாவத்
 திற்கும், பண்டிதருக்கும், பாமருக்கும், எல்லையற்ற பாபங்
 களைப் போக்கி கேழுமத்தை நல்குபவன் நர்மதாதேவி. அவளது
 திருவடிகளை வணங்குகிறேன்.

(9)

இदं தु நर்மாஷகं திரிகாலமேவ யே ஸதா
 பதஞ்சி தே நிரந்தரம் நயந்தி தூர்திஂ கதா ।
 ஸுலभ்யதேஹதுர்லம் மஹேஶ஧ாமாரைவं
 புனர்ம்வா நரா ந வை விலோகயந்தி ரௌரவम् ॥

இதம் து நர்மதாஷ்டகம் தரிகாலமேவ யே ஸதா
 படந்தி தே நிரந்தரம் நயந்தி தூர்கதிஂ கதா ।
 ஸாலப்ய தேஹ தூர்லபம் மஹேசதாம கெளரவம்
 புனர்பவா நரா நவை விலோகயந்தி ரௌரவம்॥

இந்த நர்மாஷ்டகத்தை மூன்று வேளையும் விடாமல்
 படிப்பவர் ஒருபோதும் கெட்டநிலையை அடையமாட்டார்கள்.
 அன்றியும், இந்த உடலிலேயே கிடைத்தற்கரிய கடவுள்
 தன்மையைப் பெறுவார்கள். மறுபிறவி எடுத்து ரெளரவம்
 முதலிய நரகத்தை கண்ணாலும் காணமாட்டார்கள்.

நர்மாஷ்டகம் முற்றிற்று

